

கிராமப் பஞ்சாயத்து பத்திரிகை

Vol. 4.

ஆகஸ்டு, 1941

நெ. 5.

எழிடோரியல் கமிட்டி.

ஸ்ரீமான்கள்

1. கனம் ஸ்ரீ வி. ராமதாஸ் பந்துலு, பி.எ., பி.எல்.
2. டி. ஏ. ராமலிங்கம் செட்டியார், பி.எ., பி.எல்., எம்.எல்.சி.
3. வி. கிய்யன்னா, பி.எ., பி.எல்., எழிடர்.

சென்னை மாகாண பஞ்சாயத்து போர்டுகளின் யூனியன்
டெலிபோன் நெ. 86166.



கிராம பஞ்சாயத்து போர்டின்
கடமை.

கிராமத்தின் சௌகரியத்துக்காக கிராம
ஜனங்களின் சரீர ஆரோக்கியம் அவசியம்.
ஆகையால் சுகல வியாதி நிவாரணி
யாயிருக்கும்

அம்ருதாஞ்சனத்தை

கிராமத்திலேயே இருக்கும்படி யாய் பார்த்துக்
கொள்ளவேண்டும்.

பொருள் அடக்கம்.

1. தகையங்கம்—

காகிதக் கைத்தொழில் ... 59

கிராமப் பள்ளிக்கூடங்கள்—நல்ல காற்றும்,
நற் பழக்கங்களும் ... 61

பஞ்சாயத்து மசோதா ... 63

2. நெல் பயிருக்கு நல்ல எரு ... 64

3. செய்தித் தீரட்டு ... 66

4. இது தெரியுமா? ... 67

5. காஷ்மீரத்தில் பஞ்சாயத்துகள் ... 69

6. சென்னை மாகாண பஞ்சாயத்து போர்டுகளின்
புனியன் வருஷாந்திர அறிக்கை ... 72

தென் இந்தியா கோவாபரேடிவ் இன்ஷூரன்ஸ் ஸொசைடி, லிமிடெட்.

(1932ஆத்தில் கூட்டுறவு சங்கங்கள், சட்டப்படி ரிஜிஸ்தர் செய்யப்பட்டது.)

தலைவர்: கனம் ஸ்ரீ வி. ராமதாஸ் பந்துவு, பி.எ., பி.எல்.

யுத்தழம் இன்ஷூரன்ஸும்.

தற்சமயம் ஐரோப்பாவில் நடக்கும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டும், கோடிக்கணக்கான பிரஜைகள் தங்கள் குடும்பத்திற்கு தங்கள் கடமையை செய்ய தவரவில்லை. இன்ஷூரன்ஸ் கம்பெனிகளும் தங்கள் பாலிவிகாரர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை பூர்த்திசெய்ய தவரவில்லை. அவர்களுடைய முன் யோசனைதான் அவர்களை யுத்தத்தின் கரோங்களிலிருந்து தப்பிவிடும்.

அதுமாதிரி இந்தியர்களும் தங்கள் குடும்பங்களை இந்த அபாயமான சமயத்தில் காப்பாற்ற அத்யாவஸ்யம்.

கோவாபரேடிவ் இன்ஷூரன்ஸ் பாலிவிகள் வேண்டிய போதுமான பாதுகாப்பை ஏழை, பிரபு என்ற வித்யாஸமில்லாமல் அளிக்கின்றது.

உறுதியான முதலீடு.
சிக்கனமான கிரீவாகம்,
உயர்ந்த லாபம்.

சர்க்கார் மேற்பார்வை.
குறைந்த பிரீமியம் கட்டணம்,
தாராளமான பாலிவி கிபந்தனைகள்.

வி. வெங்கடாசலம், எம்.ஏ., பி.எல்.,

காரியதரிசி.

The Village Panchayat Journal.

VOL. IV]

AUGUST, 1941.

[No. 5.

The Editorial Committee do not hold themselves responsible for views expressed by contributors. Contributors are requested to write legibly and on one side of the paper. Manuscripts will not be returned unless stamps are sent to cover postage. Matter intended for the issue of any particular month should reach the Committee before the 15th of the previous month.

Handmade Paper must be Developed.

The Report of the Director of Industries, Madras, for the year 1938-39 is, as a whole, very interesting. It tells us that the Government, with a view to finding ways and means of providing employment for landless rural labor, asked Collectors to prepare Comprehensive memoranda on Cottage Industries. Such reports have been prepared, and placed before periodical Conferences. They have been submitted to the Government and the Government have passed orders thereon. A scheme for demonstration of production of improved jaggery has been evolved. Attention has been paid to the Coir Industry of Calicut. Demonstrations have been conducted of the manufacture of white sugar from Palmyra sweet toddy. This industry has been declared possible as only a sideline to or in conjunction with another small factory industry. Evolving a small scale plant for the preparation of malted foods has been attempted and it is expected to be completed during the current year. The Government sanctioned Rs. 950 for the supply of various models of village implements to the All-India Village Industries Museum, Wardha. Models were supplied therewith.

The best part of the Report, however, is that which deals with the question of handmade paper. Now that the present war appears to go on for years and that paper has become one of the dearest commodities to-day, there is practically consensus of opinion that handmade paper should be widely manufactured. The Director of Industries states that the co-operation of a gentleman in the Bellary District and of the correspondent of an aided industrial school near Madras has been very useful in connection with the development of the handmade paper Industry. He believes that much

might be done under existing rules and with existing facilities if local non-official action could be stimulated in a similar way in different areas. Yes, we wish every member of every local body, more especially, every member of every Panchayat Board devoted some thought to this question. Paper is possible to be manufactured by hand in every village to-day and made available for local use of many descriptions. During war the industry is bound to stand ; for, even as it is to-day, handmade paper prices are not different from Mill made paper prices. With a cottage industry of paper flourishing in every village, it may feed and clothe one unemployed person. After the war also, there is no reason why this Industry as a cottage industry should not stand similarly as many other industries appear to stand in Japan. Mr. Chitra who was deputed by the Government to Japan to study Cottage industries, is said to have submitted his Report. Handmade paper is one of the subjects to which he has given special attention. If Japan can send 60 or 70 per cent. of her exports of manufactures of small and medium scale industries, there is no reason why, by proper planning and research, we cannot make paper industry strike deep root in our country and flourish even after the war, under ordinary conditions.

At present, we are told, there are four institutions conducting paper making classes—Harijan Industrial School, Kodambakkam, Bharadwarj Asram, Peddakadubur, since transferred to Adoni, one at Rajamundry and one in Malabar. It is well that this work of holding classes for handmade paper is widely undertaken.

In this connection a few facts revealed in the Director's report are discouraging and distressing. The Government were making a special grant to the first two institutions to meet the full expenditure. That grant has now been withdrawn. They are expected to carry on, relying on the assistance they are entitled to get under the Code of Regulations for Industrial Schools, the maintenance grant thus being limited to not more than half the net cost. Not only have the Government cut down grants in this manner but they have also deferred, for the present, a comprehensive scheme for the development of the handmade paper Industry, including the constitution of three demonstrative parties and the appointment of a supervising demonstrator. The present is a national opportunity for the Paper Industry and we do hope that the Government will not let this chance fail by their short-sightedness. We appeal to all non-official opinion to stir itself to activity and help to start on a campaign of handmade paper for all purposes.

கிராமப் பஞ்சாயத்துப் பத்திரிகை.

Vol. 4

ஆகஸ்டு, 1941.

No. 5.

சுருபர்கள் எழுதும் அபிப்பிராயங்களுக்கு எடிட்டோரியல் கமிட்டி ஜவாப் தாரி ஆகிறதில்லை. இந்தப்பத்திரிகைக்கு எழுதுகிறவர்கள் தெளிவாக காகிதத்தில் ஒரே பக்கம் எழுத வேண்டியது. தபாற்செலவுக்கு வேண்டிய ஸ்டாம்புகள் அனுப்பினால் அனுப்பினால் கையெழுத்துப் பிரதிகளைத் திருப்பியனுப்பமுடியாது. எந்த மாதத்தின் சஞ்சிகைக்காக வியாஸம் அனுப்பப்படுகிறதோ அதற்கு முன்மாதத்தில் 15-ந் தேதிக்குள்ளாக அனுப்பவேண்டும்.

தலையங்கம்.

காகிதக் கைத்தொழில்.

சென்னைக் கைத்தொழில் இலாக்காத் தலைவருடைய 1938-39-ம் ஆண்டுகிய ரிப்போர்ட் படிப்பதற்கு நன்றியிருக்கிறது. நிலமில்லாத குடியானவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு எந்தெந்த வழிகளில் குடிசைத் தொழில்களை அபிவிருத்தி செய்யலாமென்பதைப்பற்றி நன்கு ஆலோசித்து ஒரு திட்டம் தயாரிக்கும்படி டி. இலாகா ஜில்லாக் கலெக்டர்களைக் கேட்டுக்கொண்டதற் கிணங்க அவர்கள் அப்படிப்பட்ட திட்டங்களைத் தயார் செய்தார்களென்றும் இந்தத் திட்டங்கள் தவணைதோறும் கூட்டப் பட்ட பொதுக்கூட்டங்களின் முன் சமர்ப்பிக்கப்பட்டன வென்றும் இந்தக் கூட்டங்களின் அபிப்பிராயங்கள் சர்க்காருக்கு அனுப்பப்பட்டு இப் பொழுது சர்க்கார் அவைகளைப்பற்றி முடிவான உத்தரவுகளைப் பிறப்பித் திருக்கிறார்களென்றும் இந்த ரிப்போர்ட்டிலிருந்து அறிகிறோம். இன்னும் நல்லமாகிரியான கருப்பட்டியும் வெல்லமும் செய்வதற்குப் புதிதான ஒரு வழி கண்டு பிடிக்கப்பட்டு அதை டி. தொழிலாளிகளுக்கு விளக்கிக் காட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கள்ளிக்கோட்டையில் நடைபெறும் கயிறு செய்யும் தொழிலை விர்த்தி செய்யவும் வேலை செய்திருக்கிறது. பதினியிலிருந்து வெள்ளைச் சர்க்கரை செய்யும் விதமும் கண்டு பிடிக்கப்பட்டு விளக்கிக் காட்டப்பட்டுள்ளது. இதை மட்டும் செய்தால் அவ்வளவு இலாபமில்லை. ஆகையால் வேறொரு கைத்தொழிலுடன் சேர்த்து இதையும் செய்தால்தான் பிரயோஜனமுண்டு. மெல்லின்ஸ்,

ஹார்லிங்ஸ் போன்ற புட்டி உணவுப் பொருள்களைத் தயாரிப்பதற்கு ஒரு சிறு இயந்திர சாலையை அமைக்க முயற்சி நடந்தது ; அந்த முயற்சி இந்த வருஷத்துக்குள் முற்றுப்பெறுமென்று எதிர்பார்த்திருர்கள். வர்தா அகில இந்தியாக் கிராமத் தொழில் அபிவிருத்தி சங்கங்களுக்கு இன்னும் நல்ல மாதிரிக் கருவிகளை சப்ளை செய்வதற்கு 950 ரூபாய் மான்யம் கொடுத்தார்கள் ; அம்மாதிரிக் கருவிகள் சப்ளை செய்யப்பட்டன.

கையினால் காகிதம் செய்கிற முறையைப்பற்றி இந்த ரிப்போர்ட்டில் மிகவும் நன்றாய்ச் சொல்லியிருக்கிறது. இப்பொழுது நடக்கும் சண்டை சீக்கிரத்தில் முடியுமென்று தெரியவில்லை. காகித விலை மிகவும் அதிகமாகிக் காகிதம் கிடைப்பதும் அரிதாயிருக்கிறது. ஆகையால் கையினால் காகிதம் செய்யவேண்டியதின் அவசியத்தை யாவரும் ஒப்புக்கொள்ளுகிறார்கள். இக்கைத்தொழிலை அபிவிருத்தி செய்யும் விஷயத்தில் பெல்லாரி ஜில்லாவில் ஒரு கனவானும் சென்னைக் கருகாமையில் உள்ள சர்க்கார் உதவி பெற்ற ஒரு கைத்தொழிற் பாடசாலையின் அடிமானிகளில் ஒருவரும் தனக்கு மிகவும் உதவியாயிருந்ததாக டைக்டர் கூறுகிறார். இதே மாதிரி மற்ற இடங்களில் உள்ளவர்களும் இது விஷயத்தில் போதுமான கவனம் செலுத்தினால் இத்தொழில் நல்ல வளர்ச்சி யடையுமென்று அவர் கருதுகிறார். ஜில்லா போர்டு அங்கத்தினர் ஒவ்வொருவரும், முக்கியமாகப் பஞ்சாயத்து போர்டு அங்கத்தினர் ஒவ்வொருவரும் இதில் சிரத்தையா யிருக்க வேண்டுமென்பது நமது கேரளிக்கை. ஒவ்வொரு கிராமத்திலும் அக்கிராமத்தின் தேவைக்குப்போதுமான காகிதம் கையினாலேயே செய்ய முடியும்; எவ்விதமான காகிதம் தேவையோ அவ்விதமான காகிதம் செய்துகொள்ளக்கூடும். இப்போது இந்தக் காகிதத்தின் விலையும் இயந்திரத்தினால் செய்யப்படும் காகித விலையும் ஒன்றாயிருக்கிறது ; ஆகையால் யுத்தம் முடிந்த வரை இத்தொழில் விரைவாக அபிவிருத்தி யடையுமென்று எதிர்பார்க்க முடியாது. யுத்தம் முடிந்தபின் இது இந்நாட்டில் காயமாக நடைபெறும் கைத்தொழில்களில் ஒன்றாக விடுமென்பதற்குத் தடையிலலை. ஜப்பானில் இதைப்போன்ற குடிசைத் தொழில்கள் பல இப்போது காயமாக நடைபெறுகின்றன. ஜப்பானில் குடிசைத் தொழில்களின் நிலைமையைக்கவனித்து வரும்படி கவர்ன்மெண்டால் அனுப்பப்பட்ட திரு. சித்ரா அவர்கள் ரிப்போர்ட் எழுதி முடித்து விட்டார். இதில் கையினால் காகிதம் செய்யும் தொழிலைக் குறித்து முக்கியமாக எழுதியிருக்கிறார். இம்மாதிரிச் சிறுதரமான தொழில்களினாலும், நடுத்தரமான தொழில்களினாலும் அந்நாட்டில் உற்பத்தியாகிற பொருள்களில் 100-க்கு 60 அல்லது 70 வீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன வென்றால், நமது தேசத்தில் இந்தக் காகிதத்தொழில் யுத்தம் முடிந்த பிறகும் காயமாக நடந்துவர ஏன் செய்ய முடியாது? அதற்கு வேண்டிய முஸ்தீபுகளைச் சர்க்காரும் பொது ஜனங்களும் இப்பொழுதே செய்ய வேண்டும். அப்படிச் செய்வதற்குப் போதிய அளவு தகுந்த ரூல்களும் வசதிகளும் இருக்கின்றன.

அப்படிச் செய்தால் ஒவ்வொரு கிராமத்திலும் வேலை யில்லாமல் கஷ்டப் படுகிற ஒரு ஆளுக்காவது அன்ன வஸ்திரம் கிடைக்க வழி யாகும்.

தற்பொழுது நான்கு பாடசாலைகளில் இக் கைத்தொழில் கற்பிக் கப் படுகிறது. அவையாவன :—ஹரிஜன கைத்தொழிற் பள்ளிக்கூடம், கோடம்பாக்கம், பரத்வாஜ ஆசிரமம், பெத்தக்கடுத்தார், (ஹி ரிப்போர்ட் எழுதப்பட்ட பிறகு இது அதோணிக்கு மாற்றப்பட்டிருக்கிறது), இராஜ மகேந்திரவரத்தில் ஒரு பாடசாலை, மலையாளம் ஜில்லாவில் ஒன்று. இப் படிப்பட்ட பாடசாலைகள் இன்னும் அநேக இடங்களில் ஏற்படுமானால் மிகவும் நன்றாயிருக்கும்.

அதிர்ந்திருமான சில வீஷயங்களையும் இந்த ரிப்போர்ட்டில் காண் கிறோம். மேலே சொன்ன முதலாவது இரண்டு பாடசாலைகளுக்கும் சர்க்கார் ஒரு தனி மான்யம் கொடுத்து வந்தார்கள். இது அவைகளின் செலவுக்குப்போதுமா யிருந்தது. இப்பொழுது இதை ரத்து செய்து விட்டனர். இனிமேற்பட அவைகள் கைத்தொழிற் கல்விச்சாலைத் திட்டப் படி செலவில் பாதியை மட்டும் தான் சர்க்காரிடமிருந்து பெறமுடியும்; இதர செலவுகளை அவைகளே சமாளித்துக் கொள்ள வேண்டும். இது மட்டு மல்ல. கையினால் காகிதம் செய்கிற தொழிலை அபிவிருத்தி செய்யும் நோக்கத்துடன் ஒரு நல்ல திட்டம் போட்டிருந்தார்கள்; இதன்படி இப் படி காகிதம் செய்கிற விதத்தை ஜனங்களுக்கு விளக்கிக்காட்ட முன்று கோஷ்டிகளை ஏற்படுத்தவும், அவைகளை மேல் பார்க்க ஒரு அதிகாரியை நியமிக்கவும் உத்தேசித்திருந்தார்கள்; இந்தத்திட்டத்தையும் தற்போ தைக்கு நிறுத்திவைத்திருக்கிறார்கள். புத்தமுடையே இதற்கும் கார ணம்; ஆனால் இந்த புத்தம் இத்தொழிலை வளர்ப்பதற்கு எவ்வளவோ நல்ல சந்தர்ப்பம்; இத் தொழிலை யிந்நாட்டில் அபிவிருத்தி செய்ய இது சிறந்த சந்தர்ப்ப மென்பதை உணர்ந்து கவர்ன்மென்டார் வேண்டியதைச் செய் யத் தவறமாட்டார்களென்று நம்புகிறோம். இதில் தவறுவது புத்திசாலித் தனமன்று. பொது ஜனங்கள் சகல வீஷயங்களுக்கும் கையால் செய்த காகிதத்தையே உபயோகிக்க உற்சாகத்துடன் முன்வரவேண்டும்.

கிராமப் பள்ளிக்கூடங்கள்—நல்ல காற்றும், நற் பழக்கங்களும்.

இக்காலத்தில் நமது குழந்தைகள் எல்லோரும் பள்ளிக் கூடத்திற்குப் போகிறார்கள். சில இடங்களில் கட்டாய ஆரம்பக் கல்வி அமுலில் இருக் கிறது. ஆகையால் ஒரு குறிப்பிட்ட வயதுக்குள் பட்ட பிள்ளைகள் கட்டாயம் பள்ளிக்கூடம் போகவேண்டியிருக்கிறது. அவர்கள் தினசரி 5, 6 மணி நேரம் பள்ளிக்கூடத்தில் இருக்கிறார்கள். அதாவது, அநேக வருஷங் களுக்கு, அவர்கள் ஆயுளில் 4-ல் 1 பாகத்தைப் பாடசாலையில் செலவிடு கின்றனர்.

அநேக இடங்களில் பாடசாலைகளுக்கென்று தனிக்கட்டிடங்கள் இல்லை. இன்னும் வெகுதூரத்துக்கு அப்படிக்கட்டிடங்கள் அமையுமென்றும் தோன்றவில்லை. ஆகையால் பள்ளிக்கூடங்கள் அநேகமாக வாடகை வீடுகளில் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இப்படி அமைப்பதில் வெகு ஜாக்கிரதை அவசியம். முக்கியமாகப் பின்வரும் விஷயங்களைக் கவனிக்க வேண்டியது அவசியம். மாணவர்களின் தொகை; அவர்களுக்கு வகுப்பு ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு இடம் வேண்டுமென்பது; சதவு, ஜன்னல்களின் தொகை. இவ்விஷயங்களைப்பற்றி நன்கு ஆராய்ந்து இந்த வசதிகள் எல்லாம் குறைவில்லாமலிருக்கும் இடங்களில் பாடசாலைகளை அமைப்பது அவசியம். ஆனால் தற்பொழுது வாடகை வீடுகளில் நடைபெறும் போர்டு ஸ்கூல்களைக் கவனிப்போமானால் இந்த வசதிகள் மிகவும் குறைவாகவே யிருக்கிறது. அவைகளை மூடிவிட வேண்டியதாயிருக்கும். சில இடங்களில் இந்தப்பள்ளிக்கூடங்களில் சுத்தமான காற்று இல்லை. ஒவ்வொரு இடத்தில் அசுத்தமான காற்றே யிருக்கிறது. முஸ்லீம் ஆண் பெண் பாட சாலைகளில்தான் இது அதிகமாய் இப்படி யிருக்கிறது. இதன் காரண மென்ன? பிள்ளைகள் விளையாடிக்கொண்டும் ஓடி ஆடிக்கொண்டும் வியர்வையுடன் இக்கட்டிடங்களில் துழைகிறார்கள். ஒவ்வொரு குழந்தையும் பத்து அவுன்ஸ் வியர்வைக்குக் குறையாமல் உள்ளே கொண்டு வருகிறார்களென்று கூறலாம். இது மட்டுமல்ல. இக்குழந்தைகளில் பெரும்பாலானவைய முக்கியமாக எழை ஆதிராவிடர், முஸ்லீம் குழந்தைகளுடைய வீடுகள் சிறியதாயும் காற்று வசதியில்லாதனவாகவும் சுகாதாரத்துக்கு ஒவ்வாத தனவாகவும் இருக்கின்றன. வீட்டிலிருந்து வரும் பொழுதே அவர்கள் அசுத்தத்தையும் கொண்டு வருகின்றனர். சில வேலைகளில் நோயாளிகள் படுத்திருக்கும் அறைகளிலிருந்து நோயாய் பள்ளிக்கூடம் வருகின்றனர். ஆதலால் அவர்கள் டை நோய்களின் சிறுமிகளையும் கொண்டு வந்து விடக்கூடும். சில குழந்தைகள் பலவிதமான வியாதிகளினால் பீடிக்கப்பட்டிருக்கலாம். அவர்களுடைய சுவாசம் கெடுதலானதாயிருக்கும். ஆதலால், பள்ளிக்கூடங்களில் காற்றுத்தாராளமாக உள்ளே வரவும் போகவும் போதுமான வசதிகளிருந்தாலொழிய மற்றப்படிப் பிள்ளைகளுடைய சுகத்துக்கும் உபாத்தியாயர்களின் சுகத்துக்கும் கேடு விளைய இடமிருக்கிறது. நமது நாட்டில் ஒவ்வொரு வகுப்புக்கும் பிரத்தியேகமான ஸ்கூல் கட்டவேண்டியிருக்கிறது. தீண்டாமை முதலிய பழைய அனுஷ்டானங்கள் காரணமாக நமது ஆலயங்களிலும் சத்திரங்களிலும் பள்ளிக்கூடங்கள் நிறுவ மார்க்கமில்லை. இக்கோவில்களிலும் மடங்களிலும் சிறந்த இக்கல்விச்சாலைகளைப் போதுமான அளவு நிர்மாணிக்க நமது எளிமை இடங்கொடுக்க வில்லை. பூர்வகாலத்தில் நமது திண்ணைப்பள்ளிக்கூடங்கள் உபாத்தியாயர் அல்லது ஒரு பெரிய மனிதர் வீட்டின் வெளித் திண்ணையில் அமைக்கப்பட்டிருந்தன. ஆதலால் அவைகளில் காற்று ஏராளமாயிருந்ததால் இக்காலத்துப்பள்ளிக்கூடங்களில் உள்ள அபாயங்கள்

அவைகளில் இல்லாமல் மாணவர்களின் தேக ஆரோக்கியத்துக் கேடில்லாம விருந்தது.

நமது பிள்ளைகள் பள்ளிக்கூடங்களில் நெடுநேரம் உட்கார்ந்து வாசிக்கிறார்கள். அவர்கள் முச்ச விடுவது அவர்கள் எப்படி உட்கார்ந்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. அவர்கள் வளைந்து குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தால் அவர்கள் நன்றாக முச்ச வாங்க முடியாமல் அவர்கள் முதுகெலும்புகள் வளைந்து பால்பத்திலேயே கூன் விழுந்து விடுகிறது. ஆகையால், போதுமான இடவசதிகள் இன்றியமையாதன.

பிள்ளைகளின் பழக்க வழக்கங்களையும் நன்றாய்க்கவணிக்க வேண்டும். முக்கியமாகச் சுத்தம் எவ்வளவு அவசிய மென்பதை அவர்கள் உணரப்படி செய்ய வேண்டும். பந்துலக்கல், குளித்தல், துணிதோய்த்தல் இவைகளை அவர்கள் அகிபால்பத்திலேயே கற்றுக்கொள்ளவேண்டும். இதை உபாத்தியாயர்கள் கற்றுக் கொடுக்கும்படி விட்டு விட்டால் போதாது. பெற்றோர்கள் இதைச் செய்யவேண்டியது பிரதானம். பஞ்சாயத் பிரசிடெண்டுகளும் அங்கத்தினர்களும், அவர்களைக்கண்டு பேசி இது விஷயத்தில் அவர்களுக்குச் சிரத்தையுண்டாகும்படி செய்யவேண்டும். ஆரோக்கிய விழாக்களை மட்டும் நடத்துவது போதாது. பள்ளிக்கூடங்களுக்குப் போய்ப் பார்வையிட்டு ஏதாவது குறைகளிருந்தால் அவைகளை எடுத்துக்கூறி நிவர்த்தி செய்ய வழி தேடுவதுடன், சுத்தக்குறைவான குழந்தைகளைக் கண்டுபிடித்து அவர்களுக்கு நல்ல புத்தி சொல்வது மன்றிச் சொற்ப உதவியும் செய்யக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அப்படிச் செய்தாலொழிய நமது தேகமக்கள் திடகாத்திரமாக உயிர்வாழ முடியாது. நமது தேசம் மற்றத் தேசங்களைப்போல் கௌரவமாகத் தலை நிமிர்ந்து நடக்கவும் முடியாது. தேக ஆரோக்கிய மில்லாமல் உலகத்தில் ஒன்றும் செய்ய முடியாது. சீர, மாணசீக, ஆதமீக பலயனைத்துக்கும் ஆரோக்கியமே அஸ்திவார மென்று டாக்டர் ரஸ்ஸெல் கூறியிருப்பதை அவர்கள் ஞாபகத்தில் வைத்துத்தங்கள் பராமரிப்பிலிருக்கும் ஆண், பெண், குழந்தைகளின் தேக ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டிய காரியங்களையெல்லாம் செய்யாவிட்டால் நமது தேசம் முன்னேற முடியாது.

பஞ்சாயத்து மசோதா.

இச்சஞ்சிகையுடன் பஞ்சாயத்து மசோதாவை அதுபந்தமாக வெளியிடுவதாகச் சென்ற மாதம் அறிவித்தோம். ஆனால் அது இன்னும் எங்கள் கைக்கு எட்டவில்லை. மே. த. வைசிராய் அவர்கள் சுற்றுப் பிரயாணம் செய்து கொண்டிருந்தமையால் அவர்களுடைய சம்மதத்தை இன்னும் பெறாதபடியால் அது எங்களுக்குக் கிடைப்பதில் இந்தத் தாமதம் ஏற்பட்டிருப்பதாக நினைக்கிறோம். ஆகையால் இம்மாதம் அதை வெளியிட முடியவில்லை. அடுத்த மாதம் வெளியாகும். பஞ்சாயத்து பிரசிடெண்டுகள் தத்தம் சந்தாக்களை உடனே அனுப்பி இப்பத்திரிகையை ஆதரிக்குமாறு மீண்டும் கேட்டுக்கொள்ளுகிறோம். அடுத்த மாதம் வி. பி. அனுப்பப்படும்.

நெல் பயிருக்கு நல்ல எரு.

கலப்பு எருவின் சிறப்பு.

தனியான எந்த உரத்தையும்விடக் கலப்பு உரமே தான்யங்களுக்கு நல்ல தென்று அதுபவத்தாலும் ஆராய்ச்சியாலும் தெளிவாகி யிருக்கிறது. உதாரணமாக, குழை உரம் அல்லது சாணம் அல்லது பிண்ணாக்கு இந்த மூன்றில் ஒன்றைத் தனியாக உரம் போடுவதைவிட இந்த மூன்றையும் கலந்து உரம் போடுவது மிகவும் நல்லதென்பது நாம் பிரத்தியக்ஷப்பிரமாணமாய் அறிந்த விஷயம். இந்த மூன்று பொருள்களையும் அம்மோனியம் ஸல்பேட் என்னும் ரசாயனப் பொருளுடன் சேர்த்து உரமிட்டால் இன்னும் நல்லது. எந்தெந்த உரங்களைக் கலந்து உபயோகித்தால் அதிக நன்மை விளைபுமென்று இப்பொழுது ஆராய்வோம்.

பூரழம் உப்பு வாயுவும்.

நெல் பயிருக்கு பாஸ்பரஸ் எனப்படும் பூரழம் கைட்ரோஜன் எனப்படும் உப்பு வாயுவும் சிறந்த உரங்களென்பது யாவருமறிந்த விஷயம். குழை, சாணம், பிண்ணாக்கு இவை மூன்றிலும் உப்பு வாயு நிறைய உண்டு. இவற்றை உப்பு வாயுவின் ரசாயன வடிவமான பூரத்திராவகத்துடன் சேர்த்து உரம் போடுவது நல்லது. இதை மூன்று விதமாகச் செய்யலாம்:—

1. குழை, சாணம், பிண்ணாக்கு முதலிய சேதனம் பொருள்களைப் பூரத்திராவகத்துடன் சேர்த்தல்;

2. உப்பு வாயுவின் அசேதன வடிவமான அம்மோனியம் ஸல்பேட் போன்ற பொருள்களை ஷே திராவகத்துடன் கலத்தல்;

3. இந்த இரண்டு தினுசுகளையும் சேர்த்தல்.

இப்படிச் செய்வதால் பயிர் செழிப்பாய் வளர்ந்து அதிக நன்மை விளைகிறது. சில இடங்களில் இதற்கு விரோதமான பலன்கள் ஏற்பட்ட போதிலும் பொதுவாக (அநேகமாக) இம்முறைகள் கையாளப்பட்ட இடங்களில் அதிக இலாபம் கிடைத்திருக்கிறதென்று ஆராய்ச்சி நிரூபிக்கிறது; இதனால் தான்யம், கைத்தோல் இரண்டும் அதிகமாய்க் கிடைக்கின்றன. சில இடங்களில் மாறுபாடான பலன்கள் ஏற்படுவதின் காரணம் அந்தந்த இடங்களின் நீர் சில வளத்தையும், தட்ப வெப்ப நிலைமையையும், உரம் போடப்பட்ட காலத்தையும் இன்னும் இவை போன்ற காரணங்களையும் பொறுத்ததாயிருக்குமென்று யூகிக்க இடமுண்டு. ஆகையால் எந்தெந்த இடத்தில் எந்த நெல் தினுசுக்கு எந்தச்சேர்மானம் எந்த அளவில் எந்தப் பருவத்தில் நல்லதென்பதைப் பற்றி இன்னும் நன்றாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்க வேண்டியது அவசியம்.

அளவு.

எந்தச்சாதி நெல்லுக்கு எந்த வகையான கலப்பு உரம் நல்லதென்று அறிந்து எந்த அளவில் அதை உபயோகிக்கவேண்டுமென்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும். இது அந்தந்த இடத்தின் தன்மையையும் சீதோஷ்ண ஸ்திதியையும் கால

நிலையையும் பொறுத்த விஷயமென்று ஏற்கணவே சொல்லியாகிவிட்டது. அந்தந்த ஊரில் உள்ளவர்கள்தான் சூல்விஷயத்தைப்பற்றி ஆராய்ச்சி செய்து அதைப் பூர்வமாய் ஒரு முடிவுக்கு வர யோச்யதையுடையவர்கள்.

பருவம்.

அப்படியே எந்தப் பருவத்தில் உரமிடுவது கலமென்பதையும் கண்டுபிடிக்க வேண்டும். இதுவரைக்கும் கடத்தி வந்திருக்கிற ஆராய்ச்சியிலிருந்து இடத்துக்கு இடம் இது வேறுபடுகிறதென்று விளங்குகிறது. ஆடுதுறையில் சரியாயிருப்பது ஹாஸ்பெட்டில் சரியில்லாமலிருந்தாலு மிருக்கலாம். இதெல்லாம் அந்தந்த இடத்தின் தன்மையைப் பொறுத்ததென்று மீண்டும் வற்புறுத்துகிறோம். எப்படியிருந்தபோதிலும் காற்றை நடுமுன் உரமிடுவதினால் அவ்வளவு பலனில்லை யென்று தெரியவருகிறது. ஒரு சில இடங்களில் இதனால் நன்மை ஏற்பட்டிருப்பினும் சாதாரணமாக இதனால் பிரயோஜனம் ஒன்றுமே யில்லையென்று ஏற்படுகிறது.

முடிவு.

இதுவரை நாம் சொல்லிவந்ததிலிருந்து தனிப்பட ஒரு எருவை உபயோகிப்பதைவிடக் கலப்பிடமான எருவை உபயோகிப்பது மிகவும் நல்லதென்பதை நேயர்கள் உணர்ந்திருப்பார்களென்று கம்புகிறோம். கஸ்வராணுக்கிரஹத்தால் இரத்தியாவில் மரம், செடி, கொடிகளுக்கும், ஆடு மாடுகளுக்கும் இவற்றின் எருவுக்கும் குறைவில்லை. இவற்றை நேயர்கள் மேற்சொன்ன ரகாயனப் பொருள்களுடன் சேர்த்து எருவாக உபயோகித்துப் பரீட்சை செய்துபார்த்து அதனால் நன்மை விளைவதாயிருக்கும் பட்சத்தில் விடாமல் அப்படிச் செய்து வருவார்களானால் அதிக இலாபமடைவார்கள். எரு எவ்வளவு அதிகம் போடுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு பயிருக்குத் தண்ணீர் அதிகமாய்ச் செல்லாதென்பது எல்லோருக்குத் தெரியும். ஆனால் ஒரு பயிருக்குப் போடும் உரம் மற்றொரு பயிருக்கு ஏற்றதாயிராதாகையால் அது மற்ற பயிர்களுக்குப் பரவாதபடி தடுக்க வயல்களுக்கிடையில் கெட்டியாய் இரட்டைக் கரை பிடிக்கவேண்டும். இப்படிப்பட்ட கரை யில்லா விட்டால் வயல்களுக்கிடையில் மூன்றடி இடம் போட்டாலும் பிரயோஜனமில்லை.

செய்தித் திரட்டு.

பஞ்சாபில் கல்வி அபிவிருத்தி.

போனவருஷம் இவ்வியஷயத்தில் பஞ்சாப் மாகாணம் கல்ல வேலை செய்திருக்கிறது. ஒரு இலக்ஷத்து ஆறுயிரத்து எண்ணூற்று எழுபத்து மூன்று பெயருக்குக் கல்வி கற்பிக்கப்பட்டு, ஐம்பதிலுயிரத்து எழுநூற்று எழுபத்தொன்பது பேர் எழுதப் படிக்கத் தெரிந்து கொண்டனர். இவ்வருஷம் பரோ அவர் பராவ் என்ற உருது வாக்கியத்தைச் சுலோகமாகக்கொண்டு வேலைசெய்வதென்று தீர்மானித்திருக்கிறார்கள். இதன் பொருள் யாதெனில் ஒவ்வொருவரும் ஒருவருக்குக் கல்வி கற்பிக்க வேண்டுமென்பதே. தற்குறிகளாயிருக்கும் வயதில் பெரிய ஆள்களுக்கும் கல்வி கற்பிக்கும் பள்ளிக்கூடங்கள் நடைபெற்று வருகின்றன. லாகூர், ராவல்பிண்டி, முல்தான் முதலிய பெரிய ஊர்களில் பெண் பிள்ளைகளும் இந்த வேலையில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்காகப் பஞ்சாப் சர்க்கார் சென்ற வருஷம் 22,800 ரூபாய் மான்யம் விட்டார்கள். இதிலிருந்து மூன்றுலக்ஷத்து எண்ணாயிரம் ஆரம்பப் பாடப் புத்தகங்களும் 56,000 இதர புத்தகங்களும் கல்வி பயல்பவர்களுக்கு இலவசமாய் வழங்கப்பட்டன.

முத்திரையிட்ட பழங்களுக்கீது அதிக விலை.

சர்க்காரால் முத்திரையிடப்பட்ட பழங்கள் முத்திரையிடப்படாத பழங்களை விட மணங்கு ஒன்றுக்கு 8 அணா 8 பைசா அதிக விலைக்கு விற்பதாக இந்தியா சர்க்கார் விவசாயப்பொருள் விற்பனை ஆலோசனை அதிகாரி தமது மே மாதத்திய மாதாந்தர அறிக்கையில் தெரிவிக்கிறார். விசாகப்பட்டணம், கிழக்குக் கோதாவரி ஜில்லாக்களில் மூன்று தினுசு மாம்பழங்கள் முத்திரையிடப்பட்டு வருகின்றன; சுமார் ஒரு வாரத்துக்குள் 11,000 பழங்கள் இப்படி முத்திரையிடப்பட்டுக் கல்கத்தா, கட்டாக், ரெய்ப்பூர் போன்ற இடங்களுக்கு ஏற்றுமதியாகியிருக்கின்றன.

இந்தியாவில் கைத்தறிகள்.

இப்போது இந்தியாவில் 20 லக்ஷம் கைத்தறிகளுக்குமேல் இருக்கின்றன வென்று கணக்கெடுத்திருக்கிறார்கள். இவைகளில் வருஷத்திற்கு ஏறக்குறைய 180 கோடி கஜம் துணி நெய்யப்படுகிறது; மில்களில் நெசவு செய்யப்படும் துணி வருஷம் ஒன்றுக்கு சுமார் 430 கோடி கஜம்.

வேளாண்மை செய்து பிழைக்கலாமா? ஆடு மாடு வைத்துப் பிழைக்கலாமா? இவ்விரண்டையும் சேர்த்துச் செய்வதுதான் இலாபம். இதை ரூபிக்க ஜ. மா. சர்க்கார் 5 வருஷத் திட்டம் போட்டிருக்கிறார்கள். இதற்காக ரூ. 25,560 ரூபாய் செலவிடுகின்றனர். அகில இந்திய வேளாண்மை ஆராய்ச்சிச் சங்கத்தார் செலவில் பாதிமைக்கொடுக்கிறார்கள்.

அரிசி, கோதுமை, நிலக்கடலை, முதலியவைகளின் விலை விவரங்கள் சனிக் கிழமை யன்று சில பிரதானமான இடங்களில் எப்படியிருக்கின்றன வென்று

திங்கள்கிழமைதோறும் காலை சுமார் 8½ மணிக்கு டில்லி ரோடியோ ஸ்டேஷனிலிருந்து தெரிவிக்கப்படுகிறது. இந்த ரிப்போர்ட் வழக்கம் போல் பத்திரிகைகளுக்கு அனுப்பப்படும்.

* * *
சுத்தமான நல்ல வெண்ணெய் ஜனங்களுக்குக்கிடைக்கும்படியாக, இந்தியா கவர்ன்மெண்டின் விற்பனை இலாகா வெண்ணெய்க்கு முத்திரையிட்டு விற்பனைப் பற்றிச் சில ரூல்கள் வெளியிட்டிருக்கிறார்கள். இவ்வெண்ணெய் இருவகைப்படும். — உதாரணம், உயர்தரமான பாஸ்டரைஸ் செய்யப்பட்ட (அதாவது விஷக்கிருமிகள் அற்ற) உயர்தர மேஜை (டேபிள்) வெண்ணெய்; (2) மேஜை வெண்ணெய், புட்டி (பின்) களின்மேல் ஆகமாரக் ஒட்டியிருக்கும். இந்த மார்க்கு ஒட்டியிருந்தால் வெண்ணெய் சுத்தமாகவும் நல்லதாகவும் இருக்கும். ஷா இலாகாவில் உத்தரவு பெற்றவர்கள்தான் இம்மார்க்கை ஒட்டலாம்.

இது தெரியுமா?

முத்திரிப்பருப்பு வியாபாரம்.

இந்தியாவிலிருந்து அமெரிக்கா ஐக்கிய நாடுகளுக்கு முத்திரிப்பருப்பு ஏராளமாக ஏற்றுமதி யாகிறது. அமெரிக்கர்கள் இதை மிகவும் விரும்புகிறார்கள். இது ருசிகரமாகவும் மலிவாகவும் இருப்பதால் ஏராளமாக இதை வாங்குகிறார்கள். அங்கே மொச்சைக்கொட்டைக்குப் பிறகு இதுவே மலிவான கொட்டை. மொச்சைக் கொட்டை அங்கேயே விளகிறது. முத்திரிப்பருப்பு இந்தியாவிலிருந்துதான் மிகுதியாக அங்கே போகிறது. மற்றத் தேசங்களிலிருந்து போவது மிக மிகக் கொஞ்சம். சிறிது காலத்துக்கு முன்னே முத்திரிப்பருப்பென்றால் என்னவென்று ஐக்கிய நாடுகளில் வசிப்பவர்களுக்குத் தெரியாது; இப்பொழுது இது அங்கே சாதாரணமான தின்பண்டங்களில் ஒன்றாயிருக்கிறது. 1930-ம் ஆண்டு 2 கோடி 20 லக்ஷம் பவுண்டு பருப்பு இங்கிருந்து அங்கே போனது; 1938-ம் ஆண்டு 2 கோடி 60 லக்ஷம்; 1939-ம் ஆண்டு 2 கோடி 90 லக்ஷத்துக்கு மேலேயே ஏற்றுமதியானது. ஆனால் இதைப்பற்றி அமெரிக்க வியாபாரிகளுக்கும் பொது ஜனங்களுக்கும் பூரண திருப்தியில்லை. இதற்கு மூன்று காரணங்கள் உள். சர்க்கார் உத்தரவாதம் பெற்ற முத்திரையிட்ட சரக்கு ஏற்றுமதியாகாதது; சில சமயங்களில் மிகவும் மோசமான சரக்கு அனுப்பப்படுகிறது; இதனால் அமெரிக்க வியாபாரிகளுக்குப் போதுமான ஆதாயமில்லாமலிருப்பது. இவ்விஷயங்களை நமது வியாபாரிகள் கவனித்து நல்ல சர்க்காக அங்கு அனுப்பவேண்டியது அவசியமென்று நியூயார்க்கிலுள்ள நமது வர்த்தகக் கமிஷனர் அறிவிக்கிறார்.

* * *
கூட்டுக் கைத்தறித் தொழிலுக்கு ஆதரவு.

சென்னை மாகாணக் கூட்டுறவுக் கைத்தறித் தொழிலாளிகள் சங்கத்தினாலும் அதன் கிளைச் சங்கங்களினாலும் செய்யப்படும் துணிகளைக் கவர்ன்மெண்ட் இலாகாக்கள் வாங்கி ஷா சங்கத்துக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று அதன் தலைவர் கவர்ன்மெண்டைக் கேட்டுக்கொண்டபடி கவர்ன்மெண்டார் 1937-ம் ஆண்டு

செப்டம்பர் 16-ல் ஒரு உத்தரவு பிறப்பித்தார்கள். அவ்வுத்தரவின்படி ஜெயில் களினால் சப்ளை செய்ய முடியாத துணிகளையெல்லாம் இனிமேற்பட ஷை கூட்டுறவுச் சங்கத்திலிருந்தும் அதன் கிளைகளிலிருந்தும் வாங்கவேண்டுமென்று உத்தரவு செய்தார்கள். ஷை சங்கம் சென்னையில் ஒரு பெரிய கிடங்கும், பெஜவாடா, பெல்லாரி, கள்ளிக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களில் கடைகளும் ஏற்படுத்தியிருக்கிறது. கவர்ன்மெண்டாரின் உத்தரவுப்படி அதிகாரிகள் நடந்து கொள்வார்களென நம்புகிறோம்.

*

*

*

இந்தியாவில் பால் வியாபாரம்.

தற்பொழுது இந்தியாவில் தலைக்கு நாள் ஒன்றுக்குச் சராசரி 6-அவுன்ஸ் பால் செலவாகிறது. வேறுசில தேசங்களில் தலை ஒன்றுக்கு இதைப்போல் ஐந்து மடங்கு செலவாகிறது; அதாவது அந்நாடுகளில் ஒவ்வொருவரும் தினம் சராசரி 30-அவுன்ஸ் பால் சாப்பிடுகிறார்கள். சிசு முதல் விருத்தாபியர்வரை சகலருக்கும் பால் சிறந்த ஆகாரமென்பது யாவருமறிந்த விஷயம். விசேஷமாக மச்சம், மாமிசம் சாப்பிடாதவர்களுக்கு இது அத்தியாவசியமான உணவுப் பொருள். நமது நாட்டில் இது இவ்வளவு குறைவாக அருத்தப்படுவதால் ஜனங்களின் தேக ஆரோக்கியமும் திடகாத்திரமும் குறையுமென்று நாம் சொல்லவேண்டியதில்லை.

மேலும், பால் வியாபாரம் நமது நாட்டில் முக்கியமான வியாபாரங்களில் ஒன்று. பால், மோர், தயிர், நெய் விற்பனையில் வருஷம் 180 கோடி ரூபாய் புரளுகிறதென்று கணக்கெடுத்திருக்கிறார்கள். பால் மட்டும் வருஷத்துக்கு 74 கோடி 36 லக்ஷம் மணங்கு உற்பத்தியாகிறது. இதன் விலை ஏறக்குறைய 175 கோடி ரூபாயென்று இந்தியா சர்க்காரின் விவசாயப்பொருள் விற்பனை ஆலோசனை அதிகாரி “இந்தியாவிலும் பர்மாவிலும் பால் விற்பனை” யென்ற தமது புத்தகத்தில் எழுதியிருக்கிறார். இதிலிருந்து உணவுப் பொருளாகவும் வியாபாரப் பொருளாகவும் பால் உற்பத்தியை அதிகரிக்கவேண்டியதின் அவசியம் விளங்கும்.

*

*

*

*

நீரம்பல் காகிதம்.

நீரம்பலிலிருந்து காகிதம் செய்யும் விதம் புதிதாய்க் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதைக்கண்டு பிடித்தவர் வங்கமாகாணக்கைத்தெழில் இலாக்கா ஆராய்ச்சிக் கூட்டத்தைச்சேர்ந்த திரு. எம். ஏ. ஆஜம் அவர்கள். இந்த நீரம்பல் ஷை மாகாணத்தில் அளவுக்கு மிஞ்சி உண்டாவதால் இப்பொழுது பயிர்களுக்கும் ஜனங்களின் தேக ஆரோக்கியத்துக்கும் செடுகலாயிருக்கிறது. இதைக்கொண்டு இனி எழுதும் காகிதம், சாமான்கள் சுற்றும் காகிதம், அட்டைகள் செய்யக் கூடுமென்று அவர் கூறுகிறார். இந்த ஆம்பலைப்பசையாக்கி இவைகளைச் செய்யலாம். இப்படிப்பசையாக்கும் வேலை கிராமவாசிகளுக்கு ஏற்ற புதியதோர் குழைசகைத்தொழிலாகுமென்று சொல்லுகிறார்கள். இதனால் ஜனங்களுக்கு ஆபுன் விருத்தியும் குடியானவர்களுக்குச் சிறிது இலாபமும் போதிய அளவு பேப்பரில்லாமல் கஷ்டப்படும் பத்திரிகைகளுக்கும் மற்றவர்களுக்கும் ஓரளவு உதவியும் ஏற்படுமென்று நம்புகிறோம்.

காஷ்மீரத்தில் பஞ்சாயத்துகள்.

அமைப்பு :—ஒவ்வொரு பஞ்சாயத்திலும் மூன்று முதல் ஐந்து அங்கத்தினரும், ஒரு காரியதரிசியும் உண்டு. பஞ்சாயத்தாரில் ஒருவர் பிரசிடெண்டாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பஞ்சாயத்துக்கூட்டங்களில் தலைமை வகிக்கிறார். மெம்பர்கள் நியமனம் (நாமினேஷன்) செய்யப்படும் விஷயத்தில்கூட ஒட்டர்களைக் கலந்து யோசனை செய்துதான் நியமனம் செய்கிறார்கள். போனவருஷம் மொத்தம் 616 பஞ்சாயத்துகளே யிருந்தன; இவ்வருஷம் 1,017 இருக்கின்றன.

* * *

ஒவ்வொரு பஞ்சாயத்தின் கீழும் ஒன்று முதல் 25 கிராமங்கள் இருக்கின்றன. ஒரே ஒரு ஊருக்காக ஏற்பட்டிருக்கும் பஞ்சாயத்துகளின் தொகை 26.

* * *

ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் நீதிபரிபாலன அதிகாரம், கிரவாக அதிகாரம் இரண்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. பஞ்சாயத் இலாகாவினால் காயம் செய்யப் பட்டபிறகு அவைகள் இந்த அதிகாரங்களைச் செலுத்தலாம்.

நீதி செலுத்துவதில் பஞ்சாயத்துகளின் வேலை அதிகரித்திருக்கிறது. போன வருஷம் 4,244 வழக்குகளைத் தீர்த்தன. இவ்வருஷம் 8,830 வழக்குகளைத் தீர்த்தன; இதிலிருந்து இக்கேசுகளின் தொகை ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகமாகியிருப்பது விளங்கும்; இவற்றில் 1,935 கிரிமினல் வியாச்சியங்கள், 6,895 சிவில் வழக்குகள்; 1,336 கிரிமினல் வழக்குகளும், 4,784 சிவில் சூட்டுகளும் பைசல் செய்யப்பட்டன. 2,111 சிவில் சூட்டுகளும், 599 கிரிமினல் சூட்டுகளும் நடந்துகொண்டிருக்கின்றன.

* * *

காஷ்மீரத்திலும் ஜம்முவினிலும் உள்ள பஞ்சாயத்துகளில் 100-க்கு 80 தங்கள் ஆதினத்திலுள்ள கிராமங்களின் ஆரோக்யவிருத்தி, கல்வி வளர்ச்சி, தண்ணீர் சப்ளை, ரஸ்தா விஸ்தரிப்புக்களுக்காக வெகு ஊக்கமாய் வேலை செய்து வந்திருக்கின்றன. இவைகளின் பொருட்டுப் பெரிதும் சிறிதுமான பல திட்டங்களை ஷே இலாக்காவுக்கு அனுப்பின; சர்க்கார் அல்லது பிறர் பண உதவி செய்யவேண்டுமென அவைகள் சில சமயங்களில் கோருவதில்லை யென்பது குறிப்பிடத்தக்கது.

* * *

பொதுக்கச்சுகள், குளிக்கும் அறைகள் கட்டவும், குளங்கள், ஊற்றுக்களைப் பழுதுபார்க்கவும் சில பஞ்சாயத்துகளுக்குப் பொது ஜனங்கள் பணவுதவி செய்தார்கள்.

* * *

சமஸ்தான முழுவதும் நிலத்தீர்வையுடன் ரூபாய்க்கு 3 பைசா ஆரோக்ய வரி வசூலிக்கப்படுகிறது. பஞ்சாயத்துகள் ஏற்பட்டுள்ள இடங்களில் இவ்வரி பஞ்சாயத் நிதிக்கே சேரும்.

பஞ்சாயத்துகள் கிராம முன்னேற்றச் சங்கங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஐக்கியச்சங்கங்களை நடத்தும் நிர்வாக அதிகாரம் பூராவும் பஞ்சாயத்துகளுக்கே உரியது.

இந்தக் கிராம முன்னேற்றச்சங்கங்களின் தொகை சென்ற ஞா 24, இவ்வருஷம் 98; ஜம்முவில் 61, காஷ்மீரத்தில் 37.

இந்த இரண்டு வகைச்சங்கங்களிடையிலும் போட்டி ஏற்பட்டாலும் ஒருவர் வேலையை ஒருவர் மேலே போட்டுக்கொள்ளாமலும் அதனதன் வேலையைச் சரியாகச் செய்து ஒற்றுமையாய் உழைக்கும்படி ஷை இலாக்கா வெகு சிரத்தையாகப் பாடுபட்டு வந்திருக்கிறது. பஞ்சாயத்துப் பணத்தைக்கொண்டு தான் இவ்விரண்டு வகைச்சங்கங்களின் செலவும் நடத்தப்படுகிறது.

ஷை இலாக்காவின் வேலையைப்பற்றிப் பொதுஜனங்களுக்கு அறிவிக்கவும் கிராமமுன்னேற்றத்தில் அவர்களுக்கு உற்சாக முண்டாக்கவும் ரேடியோ உபயோகங்கள், விசித்திரப்படங்கள், சினிமா போன்ற நவீன முறைகளெல்லாம் கையாணப் படுவதுடன் இவ்வருஷமுதல் “பஞ்சாயத்துப் பத்திரிகை” யென்ற மாதிகை ஒன்றும் துவக்கப்பட்டிருக்கிறது. போஸ்டர்கள், பிரசங்கங்கள், சங்கீத கச்சேரிகள் யாவும் இதற்காக உபயோகப்படுத்தப்படுகின்றன. ஷை பத்திரிகை ஷை முன்னேற்றச்சங்கங்களுக்கும் பஞ்சாயத்துகளுக்கும், வயதில் பெரிய ஆள்கள் படிக்கும் பாடசாலைகளுக்கும் மற்ற ஸ்தாபனங்களுக்கும் அனுப்பப்படுகிறது. பஞ்சாயத்துகள் விபாசங்கள், குறிப்புகள், அறிக்கைகள் முதலியவற்றை ஒழுங்காக அனுப்பி வருகிறார்கள். இவைகள் பத்திரிகையில் பிரசுரமாகின்றன. இத்துடன் சிறுகதைகள், ஆரோக்ய சம்பந்தமான கட்டுரைகள், குழிகளின் உரிமைகள், கடமைகள், சமுதாய வாழ்க்கைபோன்ற விஷயங்களைப்பற்றிய விபாசங்கள் பிரசுரிக்கப்படுகின்றன. இவைகளில் முக்கியமான விஷயங்களை மாசத்தில் சில தினங்களில் ஜனங்களுக்கு வாசித்துக்காட்டவேண்டியது பஞ்சாயத் டெம்பர்களின் கடமை யென்று விதிக்கப்பட்டிருக்கிறது; இதனால் ஷை பத்திரிகை வெகு சீக்கிரத்தில் அபிவிருத்தியடைந்து கல்வி, கூட்டுறவு, விவசாயம் கோசிகிச்சை முதலிய விஷயங்களைப் பற்றிய விஷயங்களும் இதில் இப்பொழுது வெளியாகின்றன.

ஒலி பரப்பும் கருவிகளுடனும், காயப்பட்டவர்களுக்கு சிகிச்சை செய்ய வேண்டிய கருவிகளுடனும் மோட்டார் வண்டி ஊருக்கு ஊர் போகிறது. 2 மாசத்தில் சுமார் 50 கிராமங்களுக்கு இது சென்றிருக்கிறது. 50,000 ஜனங்கள் இதுவரை இப்பிரசங்கங்களைக் கேட்டிருக்கிறார்கள்.

மூன்று வர்ணச்சித்திரப்படப் போஸ்டர்களும் இப்பிரசார வேலையில் பிரயோகம் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. மூன்றாயிரம் போஸ்டர்கள் இதுவரை பிரசுரமாயிருக்கின்றன. இப்போஸ்டர்களை ஊரில் பிரபலப்படுத்தும்படி பஞ்சாயத்துகளுக்கு உத்தரவாகியிருக்கிறது.

கிராம முன்னேற்றப் பொருள்காகுபி சர்க்காரால் ஸ்ரீகரில் நடத்தப்பட்டது; இதில் குடிசைத்தொழில்களினால் உற்பத்தியாகும் பொருள்களும் காட்டப்பட்ட

பஞ்சாயத்தார்களும் 100 கிராம முன்னேற்றச்சங்கங்களின் அங்கத்தினர்களும் ஷே. காகுலியைக்கண்டு சென்றனர்.

* * *

20 ரேடியோக்கள் கிராமங்களில் நிறுவப்பட்டன.

* * *

சர்க்காரால் ஸ்தாபிக்கப்பட்ட சுமார் 50 முதியோரின் கல்விச்சாலைகளுக்குக் கட்டிடவசதி, விளக்கு வசதி முதலிய வசதிகளைச் செய்து கொடுப்பதில் பஞ்சாயத்துகள் உதவின.

* * *

காவ்ஷ்மீர் கலாசாலையிலிருந்து 15 மாணவர்கள் கோடை விடுமுறையின் போது ஒருமாதம் முன்னேற்றவேலையில் நல்ல பணிசெய்தார்கள். தெருக்கள், சந்துக்களைச் சுத்தம் பண்ணுவதிலும் காயப்பட்டவர்களுக்கு சிகிச்சை செய்வதிலும் மாஜிக்லாண்டரன் என்னும் விசித்திரப்படப் பிரசங்கங்கள் செய்வதிலும், துண்டுப் பிரசுரங்களை வழங்குவதிலும் இவர்கள் அரிய தொண்டாற்றினார்கள். இவர்களுடைய ஊக்கத்தினால் ஜனங்கள் அதிக உற்சாகமடைந்து இவ்வேலையைத் தொடர்ந்து நடத்த முன்னிவிடத் தீவிரமாய் முன்வருகிறார்கள்.

சென்னை மாகாண பஞ்சாயத்து போர்டுகளின் யூனியன்.
1941ஆம் மார்ச் 31உ அன்று கையிருப்புச் சீட்டு.

72

ருணம்.	ரு. அ. பை.	ரு. அ. பை.	ஆவத்.	ரு. அ. பை.	ரு. அ. பை.
சுமேனனம் மிகுதி—			சாமான் கள்—		
போனவருஷ கையிருப்புச் சீட்டு			போன வருஷ கையிருப்புச் சீட்டு பிரகாரம் ...	352 2 0	
பிரகாரம் ...	3,767 11 4		இந்த வருஷம் வாங்கினது ...	43 0 0	
சஞ்சிகைக்கு அட்வான்ஸ் சந்தா	35 5 0				
சில்லரை கிரடிடர் சிலவு ...	329 0 8		தேய்மானம் ...	395 2 0	
வரவு சிலவு கணக்கு—				40 1 9	
போனவருஷ கையிருப்புச் சீட்டு பிரகாரம் ...	687 2 8		சி. சி. பி. ஓர்க்ஸில் பங்கு ...		355 0 3
இந்த வருஷ நஷ்டம் வரவு சிலவு	186 9 1		சில்லரை வகையில் வரவேண்டியது—		1 0 0
கணக்குபடி ...	500 9 7		நம்பிக்கையானது ...	2,381 4 0	
			சக்தேதகமானது ...	832 0 0	
			கையிருப்பு.		3,213 4 0
			ரொக்கம் ...	16 13 2	
			எம். பி. சி. பாங்கு கட்டப் புகு கணக்கு ...	4 1 2	
			பிராவிடெண்ட் டிபாஸிட் ...	1,042 8 0	
					1,063 6 4
மொத்தம் ...	4,632 10 7		மொத்தம் ...		4,632 10 7

கணக்கு சோதிக்கப்பட்டு சரியென ஒப்புக்கொள்ளப்பட்டது.

பிநுமீய்ய அண்டே கம்பெனி,

இன்கார்ப்பரேட்ட அக்கௌண்டன்ஸ், ரிஜிஸ்டர் அக்கௌண்டன்ஸ், ஆடிடர்ஸ்.

சென்னை மாகாண பஞ்சாயத்து போர்டுகளின் யூனியன்.
1941-ஆம் மார்ச் மாதம் வரவு செலவு கணக்கு.

செலவு.		ரூ. அ. பை.	
சந்திசைக கணக்கு.		வருமானம்.	ரூ. அ. பை.
சந்திசைக கணக்கு.		சந்திசைக கணக்கு.	
கொள்கை கழிபுரம்	...	சந்திசைக கணக்கு	...
அச்சிட	490 0 0	வினம்பர வருமானம்	3,836 0 0
சாதிதம்	713 5 8	வட்டி	446 0 0
காரியாலயச் செலவு	1,057 6 8	சில்லரை வருமானம்	44 12 0
கட்டிடவழி	...	வருமானத்தைவிட செலவு அதிகமாகி குறைந்த பணம்	186 9 1
தபால், தந்தி	...		
வாடகை, வரி	...		
ஆழ்ந்த பீஸ்	...		
சந்திசைக கணக்கு சந்திசைக கணக்கு	...		
கட்டிடவழி	...		
பிசியாண்படி	...		
கட்டுவித செலவுகள்	...		
சாமரன் தேய்மானம்	...		
மொத்தம் ...		மொத்தம் ...	4,517 2 1

பரிசோதிக்கப்பட்டு சரியான ஒப்புக்கொள்ளப்பட்டது.
பிழைப்படிய அண்டு கம்பெனி,
இன்சார்ப்புரேட்டர் அக்கௌண்டன்ட்ஸ், ரிஜிஸ்ட்டர்
அக்கௌண்டன்ட்ஸ், ஆழ்ந்த பீஸ்.

சென்னை மாகாண பஞ்சாயத்து போர்டுகளின் யூனியன்
1941ஆம் மார்ச் 31உ யோடு முடிந்த வரவு செலவு விபரம்.

வரவு	ரூ. அ. பை.	ரூ. அ. பை.	செலவு	ரூ. அ. பை.	ரூ. அ. பை.
ஆரம்ப கையிருப்பு	...	114 5 2	சந்திரகை விபரம்
எம். பி. சி. பாங்கு நடப்புக்	...	303 14 10	கௌரவ ஊழியம்	...	490 0 0
கணக்கு	...	1,696 12 0	அச்சிட	...	480 4 0
ஷே ப்ராவிடெண்டு டிபாவிட்	...	2,116 0 0	காகிதம்	...	1,050 8 0
சஞ்சிகை சந்தா	...	1,490 0 0	கார்யாலயச் செலவு	...	2,025 12 8
கடக்கும் வருஷம்	...	1,268 0 0	ஸ்டேஷனரி	...	685 8 0
பாக்கி	...	35 5 0	தபால், தந்தி	...	53 0 9
அட்வான்ஸ் சந்தா	...	322 12 0	வாடகை, வரி	...	795 4 0
வினம்பர வருமானம்	...	44 12 0	ஆடிட் பீஸ்	...	255 0 0
வட்டி	...	75 3 0	சஞ்சிகைகளுக்கு சந்தா	...	25 0 0
தபால் வரவு	...	3 13 0	டெலிபோன் கட்டணம்	...	59 10 0
நிலவரை வரவு	...	4 8 0	பரயாணபடி	...	182 2 0
தந்தி வரவு	அனுமத்து திருப்பி தந்தது	...	127 8 0
	நானுவீத செலவுகள்	...	4 0 0
	கார்யாலயம் சாமான்கள்	...	41 1 3
	கையிருப்பு	...	43 0 0
	எம். பி. சி. பாங்கில்
	நடப்புக்கணக்கு	...	4 1 2
	ப்ராவிடெண்டு டிபாவிட்	...	1,042 8 0
	ரொக்கமாக	...	16 13 2
	1,063 6 4
மொத்தம்	...	5,360 5 0	மொத்தம்	...	5,360 5 0

மதராஸ் ப்ரோவின்ஷியல் கோவாப்ரேடிவ் பாங்க், லிமிடெட்.

(1912 வருடம் II-ஆது ஆக்ட் ஆகிய 1932 வருடம் VI ஆக்டின்கீழ்
ரிஜிஸ்டர் செய்யப்பட்டது.)

தலைமை ஆபீஸ்.

சைனா பஜார் ரோட், மதராஸ். போன் நெ. 2390.

மைலாப்பூர் பிராஞ்சு :

லஸ் சர்ச் ரோட், மைலாப்பூர், போன் நெ. 3334.

எழும்பூர் பிராஞ்சு :

ஹிப்ராஹிம் காலனி, எழும்பூர், போன் நெ. 8510.

சைதாபேட்டை பிராஞ்சு :

38, காரினிஸ்வார் கோயில் தெருவு, சைதாப்பேட்டை.

பிரசிடெண்டு :

மிஸ்டர் காவலி சீதாராமய்ய பந்துலு

ஸெக்ரடெரி :

டி. ராகவேந்திர ராவ்.

இந்த நாட்டிலிருக்கும் விவசாயிகளுக்கு பொருப்பு சம்பாதித்துக்
கொடுப்பதில் இந்த பாங்கு முக்கிய ஸ்தாபனமாகும்.

இந்த பாங்கு மதராஸ் கார்ப்ரேஷனுக்கும், மதராஸ் யூனிவர்ஸிடி,
அண்ணாமலை, ஆந்திரா யூனிவர்ஸிடிகளுக்கும், மற்ற லோகல் போர்டுகள்,
டீஸ்டரிக்ட் முனிசிப்பாலிடிகளுக்கும் பாங்காக இருக்கின்றது.

விதிகள், வியாபார நிபந்தனைக்கும் கீழ்கண்டவருக்கு எழுதவும்:

ஸெக்ரடெரி,

தலைமை ஆபீஸ்

அல்லது

பிராஞ்சுகள்.

வெளியிட்டவர், பிரகாசகர்த்தா, மிஸ்டர். வி. கிய்யன்னா, பி.ஏ., பி.எம்.,
187, ராயப்பேட்டை தைரோட், ராயப்பேட்டை, மதராஸ்.

மதராஸ் மவுண்ட் ரோட் நெ. 1/17 ல் அமைத்திருக்கும்

சென்ட்ரல் கோவாப்ரேடிவ் அச்சுக்கூடத்தில்

மிஸ்டர் ஆர். கிருஷ்ணமாச்சாரி, பி. ஏ., அவர்களால் பதிப்பிக்கப்பட்டது.